



මධ්‍යම පළාත් සභාවේ රාජ්‍ය සේවා කොමිෂන් සභාව  
மத்திய மாகாண சபையின் அரச சேவைகள் ஆணைக்குழு  
Public Service Commission of Central Provincial Council



අංක 244, කටුගස්තොට පාර, මහනුවර  
இல. 244, கடுகஸ்தோட்டை வீதி, கண்டி  
No. 244, Katugasthota Road, Kandy.

www.psc.cp.gov.lk

කාර්යාලය காரியாலயம் Office	} 081-2213097	ලේකම් செயலாளர் Secretary	} 081-2213096	සහකාර ලේකම් உதவி செயலாளர் Asst. Secretary	} 081-5631321	ෆැක්ස් பெக்ஸ் Fax	} 081-2213096 081-2213082
මගේ අංකය எனது இல. My No.	CPC/PSC/9/2/1	ඔබේ අංකය உமது இல Your No.		දිනය திகதி Date			2017-01-

மத்திய மாகாண சபையின்  
பிரதான செயலாளர்,  
ஆளுனர் செயலாளர்,  
அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள்,  
திணைக்களத் தலைவர்கள் மற்றும்  
நிறுவனத் தலைவர்களுக்கு

மத்திய மாகாண அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு  
செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2016

எனது சம இலக்கம் மற்றும் 2016-12-28 ஆம் திகதிய கடிதத்தில் அனுப்பப்பட்ட மத்திய மாகாண அரசாங்க சேவையிலுள்ள கனிஷ்ட ஊழியர்களை மத்திய மாகாண அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை நடாத்துவதற்காக இவ்வாணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிவித்தலின் இல. 8.0 தகைமைகள் பிரிவின் பிரிவு (III) மற்றும் பிரிவு (VI), இல. 09 விண்ணப்பங்கள் பிரிவில் உப-பிரிவு (இ), மற்றும் இல. 10.0 பந்தியில் விண்ணப்பத்தினை தமது திணைக்களத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டிய திகதி என்பன பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுகின்றன.

08. தகைமைகள்: -

(III)க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் இரு தடவைக்கு மேற்படாமல் மொழி/ இலக்கியம் மற்றும் எண்கணிதம்/ தூயகணிதம்/ ஆரம்பகணிதம்/ வர்த்தக எண்கணிதம் உள்ளடங்கலாக ஆறு (06) பாடங்களுக்குக் குறையாமல் இரண்டு திறமைச் சித்திகளுடன் சித்தியடைந்திருத்தல்.

(VI)பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு குறித்துரைக்கப்பட்ட சகல தகைமைகளும் 2017-02-13 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

09. விண்ணப்பங்கள் :

(இ) விண்ணப்பங்கள் பரீட்சார்த்திகளின் சொந்தக் கையெழுத்தில் சரியாகவும் தெளிவாகவும் நிரப்பப்பட்டு 2017-02-13 ஆந் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ "செயலாளர், மத்திய மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு, இல 244, கடுகஸ்தோட்டை வீதி, கண்டி" என்ற முகவரிக்கு தாம் சேவை புரியும் திணைக்களத் தலைவர் ஊடாக பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.

10. 2017-02-13 ஆந் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கக்கூடியவாறு தமது விண்ணப்பத்தினை நேரகாலத்துடன் தமது திணைக்களத் தலைவரிடம் சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

- இத்திருத்தங்களினால் விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய இறுதித் திகதி 2017-02-13 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது
- அறிவித்தலில் மாதிரி விண்ணப்பப்படிவத்தில் பிரிவு 4.12 இல் குறிப்பிடப்பட்டுள்ள திகதியும் திணைக்களத் தலைவரின் சான்றிதழில் பகுதி 3, 5, 7 இன் திகதிகள் 2017-02-13 என திருத்தப்படுகின்றது.
- ஏற்கனவே விண்ணப்பப்படிவத்தை அனுப்பியவர்கள் மீண்டும் விண்ணப்பப்படிவமொன்றை அனுப்பக் கூடாது
- அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள ஏனைய விடயங்கள் அவ்வாறே வலுவிலிருக்கும்

02. அதனடிப்படையில் உரிய ஊழியர்களை இது தொடர்பில் தெளிவுபடுத்தி மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை 2017.02.13 ஆந் திகதிக்கோ அதற்கு முன்னரோ கிடைக்குமாறு பதிவுத் தபாலில் இவ்வாணைக்குழுவிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

03. பரீட்சைக் கட்டணம் 600 ரூபாவாகும். இப்பணத்தை மத்திய மாகாண சபை பிரதான செயலாளரின் 20-03-02-13 என்ற வருமானத் தலைப்பின் கீழ் எந்தவொரு பிரதேச செயலகத்திற்கு செலுத்தி பெறப்படும் விண்ணப்பத்தினை உரிய கூட்டினுள் கழறாதவாறு ஒட்டி அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கை/இ: ஆர். எம். என். ரத்நாயக்க  
செயலாளர்  
மாகாண அரசு சேவைகள் ஆணைக்குழு  
மத்திய மாகாண சபை

பிரதிகள் : மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் -  
இப்பரீட்சார்த்திகளினால் செலுத்தப்படும் பரீட்சைக் கட்டணத்தை மத்திய மாகாண பிரதான செயலாளரின் 20-03-02-13 என்ற வருமானத் தலைப்பில் வரவு வைக்கும் வகையில் அறவிடுவது 2017.02.13 ஆம் திகதிவரையில் நீடிக்கப்பட்டுள்ளதால் அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்